Yunik Managing Advisors Limited

(Formerly known as Essar Securities Limited)

Essar House, 11, K. K. Marg, Mahalaxmi, Mumbai- 400 034

CIN: L70200TN2005PLC071791

Tel. +91 22 6660 1100 Fax +91 22 2354 4789

Email: eslinvestors@essarservices.co.in

October 25, 2024

To Corporate Relationship Department BSE Limited Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai 400 001.

Sub: Submission of News Paper Advertisement in relation to Extract of Standalone unaudited Financial Results for the Quarter and half year ended September 30, 2024.

Dear Sir/Madam,

Pursuant to Regulation 30 read with Schedule III Part A and in Compliance of Regulation 47(1) (a) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, regarding extract of Standalone unaudited Financial Results for the Quarter and half year ended September 30, 2024 which was approved by the Board of Directors of the Company at their meeting held on Thursday, October 24, 2024.

We are enclosing herewith the copies of the newspaper advertisement published on October 25, 2024 in Business Standard (English) and Makkal Kural (Tamil).

You are requested to take the same on your records.

Thanking you,

Yours faithfully, For Yunik Managing Advisors Limited (Formerly known as Essar Securities Limited)

Priyanka Digitally signed by Priyanka Mayuresh Oka Date: 2024.10.25 17:05:17 +05'30'

Priyanka Oka Director DIN: 08066379

#### YUNIK MANAGING ADVISORS LIMITED

[Formerly known as Essar Securities Limited]
Registered Office: 56, New No.77, C. P. Ramaswamy Road, Abhiramapuram, Chennai 600 018
CIN: L65990TN2005FLC071791 - Email Id: yunikmanaging123@gmail.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2024

	Quarter Ended			Half Year Ended		Year ende
Particulars	30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.202
	Un-Audited					Audited
Income from operations	7.50			7.50		5.0
Other Income						0.0
Total Income	7.50			7.50		5.0
Net Profit / (Loss) for the year (before Tax, Exceptional items)	(3.66)	(3.33)	(11.11)	(6.99)	(19.15)	(32.6
Net Profit / (Loss) for the year before tax (after Exceptional items)	(3.66)	(3.33)	(11.11)	(6.99)	(19.15)	(32.6
Net Profit / (Loss) for the year after tax (after Exceptional items)	(3.66)	(3.33)	(11.11)	(6.99)	(19.15)	(32.6
Total Comprehensive income for the period [comprising profit/(loss) for the year and other comprehensive income]	(3.66)	(3.33)	(11.11)	(6.99)	(19.15)	(32.6
Paid up Equity Share Capital (Face Value: ₹ 10 per share)	1,428.78	1,428.78	1,428.78	1,428.78	1,428.78	1,428.7
Other Equity (excluding revaluation reserves)						(1,384.4
Earnings Per Share (Basic) (₹)*	(0.03)	(0.02)	(0.08)	(0.05)	(0.13)	(0.2
Earnings Per Share (Diluted) (₹)*	(0.03)	(0.02)	(0.08)	(0.05)	(0.13)	(0.2
(*Not Annualised)						

(i) The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 24-10-2024

(ii) The above is an extract of the detailed format of unaudited Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Reguirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the whebster of the Stock Exchange helpidia com and the commands whether wave exactors.

For and on behalf of the Board of Direct Sd/-Priyanka Oka Director DIN: 8066379

TELANGANA POWER GENERATION CORPORATION LIMITED VIDYUT SOUDHA :: HYDERABAD — 82.

K. I PP-C-comprese overnauing of Air PP-releases for 1200 MW booker during the Capital Civernaui Afrik He yeer 2024-25 at Käkatiya Thermal Power Project, Jayashanicar Bhoopalpashiy Dist. Valve of the w ₹ 40,00,000F, Scheduled Open & Closing Data: 18.10.2024 at 17:30 Hrs & 07.11.2024 at 11:00 Hrs. T.No. e-09/CE/TPC//5X800MW/YTPS/TGGENCO/2024-25 Dectrification Works of Service Building for Stage-1 (Unit-1 & 2) at Yadadi Thermal Po-feerlapatem (Y), Dameracheda (Md), Naiagonda Dist —Value of the works: ₹95,37,5 nd Extended upto: 04.11.2024 at 12:00 Hrs.

T.No.e-12/CE/GETD/DE-1/ADE/T&P/TSGENCO/2023-24

CETO - Supply and Installation of Welding Simulator with necessary Software and Hardware at Centre Excellence for Training & development, Paloncha, Bhadradri Kothagudem Dist. Value of works: 7.24.45,0001-Scheduled Open & Cloring Date: 19.10.2024 at 17:30 Hrs & 19.11.2024 at 18

BTPS — Design, engineering, procurement, materials selection, manufacturing, large-close at vendor's vendor's works before dispatch, position, subpring, delivery at the for indigenous equipment, function recincising handling and strategal at sits, assembly erection, lestory, comissioning, success performance guarantee and handling over of the Substation, Power supply distribution spatial deliveration and venture of the processing of the Substation process. Assembly Superior, landscrip System, local Substate at Substa DIPR R.O. No.: 570-PP/CL-AGENCY/ADVT/1/2024-25 Sdi-JOINT SECRETARY(Per) NORTHERN ARC CAPITAL LIMITED

(RULE - 8 (1) - POSSESSION NOTICE

said office. The Borover hamily alleled to requy the amount, rotice in brinkly given in the Borover-Glamanto Co Borover and the public agence filt the undesignated in taken possession of the property described have in below in exercise of powers confirm on him har under Section 1914 of the said Act read with Filtal 6 of the said ratios on the possession notice Dated 22° October 2024. The Borover-Glausantor-Co Borover an the public in general are hereby countrion for the dail with the property and any designa-with the property will be subject to the change of Northern ARC Capital Lids for an amount of Re. 27,08,153.14. (Pulpees Everley Seven Lable Eight Housand One Hunder Fifty-Fire and Fourteen Palas only) as on 10 July 2024 along with interest from 05 July 2024 costs, of Lincon.

Judy 2024 costs, etc. hereon.

DESCRIPTION OF THE PROPERTY
(SCHEDUL CT)

All that piece and portion of residential Fills No. 3, Ground Floor, measuring 810 Spt in the balding homes able Blast 810. No. 3 Lickhaman Motaline First Street, Konstul, Chemnia-600080 Togethre with 300 Spt undivided share of land out of total extent 2000 Spt. Commode in No. 102500 onto the Vision American Control Control

N. RTHERN Regd. Office: 10" Floor, Phase-I, IIT-Madras Res ARC Village, Taramani, Chennai - 600113, Tamil Nadu. Branch Office: 1" Floor, 74/1 Poonamalle High Road, Ondikup Tinvallur - 602002.

T. No.e-pct-B/09/CE/SE-VEME-16/TPC/BTPS/TGGENCO/2024-25

Date: October 24, 2024 Place : Mumbai

#### RGBEE EDUCATIONAL FOUNDATION

OR: U990072021 IPI-037510

OR: U990072021 IPI-037510

Registers of the U990072021 IPI-037510

Registers of the U990072021 IPI-037510

Registers of U990072021 IPI-037510

Form No INC-19

NOTICE

[pursuant to rule 22 the companies (incorporation) rules, 2014]

Notice is hereby given that in pursuance of section 8 of the Companies acc 2013, an application has been made to Registrar of companies, Colimbator for conversion of RGBEE EDUCATIONAL F. Ordinary of Companies and Companies with the addition of the word "Private limited Company" to it.

name.
The principal object of the proposed company are as follows:
1. To promote and undertake the charitable objective of providing educatio to children for the purpose of learning and building a community.
2. To open, operate and/or run educational institutions for formal an informational education and to promote are fifteent life and community.

2. 10 open, opensaw and to promote an efficient life and community building for children.

3. To promote and prepare children for professional education in the activities of their interest and ability.

4. Activities of their interest and ability.

5. Activities of their interest and ability.

5. Activities of their interest and ability.

6. Activities of their interest and ability.

6.

Director (DIN: 09405527)

FORM NO. NCLT.3A
ADVERTISEMENT DETAILING PETITION
se fluid a 35 of the National Company Law Filtunal Bulus, 2016]
In the matter of Scheme of Arragement between
M/s. De Sharat Mashkion by Hongilain Private Limited
(Non-Petitioner Company) Demenged Company)
and
M/s. Maxivision Eye Hospitals Private Limited
(Petitioner Company) The Submig Company)
Their respectives Shareholders and Creditors
Company Petition No. CP (CA)/62/CHE/2024
In In

SecureKloud Technologies Limited (CIN: L72300TN1993PLC101852)
Registered Office: No. 37 & 38, ASV Ramana Towers
Floor, Venkat Narayana Road, T. Nagar, Chennai – 600 017.
ecurekloud.com E-mail: cs@securekloud.com Phone: 044 6602 8000

NOTICE TO THE SHAREHOLDERS OF THE COMPANY

ansfer of shares to the Investor Education and Protection Fund Account (As per Section 124(6) of the Companies Act, 2013)

ror unsister of snares to one investor Education and Protection Fund (IEPP)
Account (As per Section 124(6) of the Companies Act, 2013 in
Interns of registerents of Section 124(6) of the Companies Act, 2013 and with Investor
Education and Protection Fund (IEPF) Authority (Accounting, Audit, Transfer and Retunni)
Publes, 2015 (The Rubers), as amended, the Company is required to bransfer the shares,
in respect of winch the delivender remains unpaid or unchanned for a period of seven
consecutive years, to the IEPF Account established by the Education Devenment As separate
communication has been/shall be sent to all the Shareholders, who have not encashed the final divident of the financial year 2016-17, which are lable to be transferred to IEPF
Account as per the said Rubes.
As for such shareholders who have not encashed their dividends for seven consecutive
years and whose shares are therefore label for bransfer to the IEPF Account is available on
the webbote of the Company at www.secures/douct.orm.
Shareholders are requested to forward the requisite documents, as per the above-mentioned communication, to the Company Registers and Share Fransfer Apent (RTA), to claim the unclaimed dividend amount and shares.
Notice is heavily given that in the absence of receipt of a valid claim by the Shareholders,
the Company vowuld be transferring the said shares to IEPF Account without further notice in accordance with the requirement of the said fulles.
Please note that no claim shall is against the Company in respect of unclaimed divident amount and shares stransferrio (EPF) pressant to the safe fulles. Please note of the stransfer Shareholders Shareholders Shareholders Shareholders Shareholders Shareholders Shareholders Against the Advention of the stransferring the said shares in the transferred shares along with
after such transfer. Shareholders Shareholders in the stransferring the said shares to make the safe share the safe share that the such transfer. Shareholders Shareholders Shareholders share the safe share the sa

Trescurate The said shares treatment 3.0 EFF parsount in the said Rules. Please note that mere an a track provides on Stamps can ceit an the tradered shares along with such as the said shares of the said compared shares on that at 142-0.1 take Oraporate Shares on that at 142-0.1 take Oraporate shares of the said sha

sfor the same. Jion Eye Hospitals Pvt Ltc 5d/

Mr. Seshadri Vasudeven Authorised Signatory

# Dated: 25" October, 2024

SHIVA MILLS LIMITED

Regd. Office: 249 - A, Bye - Pass Road, Mettupalayam Road,
Colimbatore - 641 043, Phone: 0422-2435555,
Website: www.shivamills.com, e-mail: shares@shivamills.com
CIN: L17111T22015PL0022007

NORTHERN ARC CAPITAL LIMITED

#### NOTICE

SUB : Transfer of Equity Sh Transfer of Equity Shares of the Compand Protection fund ("IEPF") Authority

oand Protection fund ("IEPF") Authority
and Protection fund ("IEPF") Authority
Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and
Refund) Rules, 2016 and Section 124(6) of the Companies Act, 2013,
which came into effect from 07° September 2016 and amendments made
thereto (referred to as "the Rules"), the Company is mandated to transfer
all such shares in the name of Investor Education and Protection Fund
(IEPF) Account in respect of which dividends has not been paid or claimed
for seven consecutive years or more.

Notice is further other than the accordance with the availables of the

Interry Account in respect or which dividence has hot been paid or claimed for sever consecutive years or more. Notice is further given that in accordance with the provisions of the relates individual notices have already been sent to respective shareholders at their latest available address in the company inter alla providing the details of shareholders help transferred to IEFF Account. The company has uploaded full details of such shareholders and shares due for transfer to IEFF Authority, and its website at www.shivamills.com. The concerned shareholders are requested to claim the unpaid/unclaimed dividend amounts on or before 20.1.2025 falling which their shares shall be transferred to IEFF account. It may be noted that to comply with the adressal depair equirements, the company will take accessary steps for issuance of duplicate shares against the physical shares that need to be transferred as pre-tended above. In case the concerned shareholders wish to claim the shares after transfer to IEFF account. It may be made to be transferred to the properties of the properties of

www.jet.gov.in
For further information/request to claim the unpaid/unclaimed dividend(s)
the concerned shareholders may contact the Company's Registrar and Share
Tranfer Agent MS\_Link Intime India Private Limited, Surya 35 Mayflower
Avenue, Behind Senthi Nagar, Sownlaylayam Road, Combatore -641 028,
Tel: +91-0422-2314792 or email to coimbatore@linkintime.co.in

For Shiva Mills Limited M SHYAMALA Company Secretary

# GOVERNMENT OF TAMIL NADU FINANCE DEPARTMENT, CHENNAI-9

red-sake of 7.19% Iamii Isaul state Government Securities 2032

1. Government of Tamil Nadu has offered to sellby auction the Fresh Isaue of 10 year for Rs. 2000 crore, Fresh Isaue of 30 year for Rs. 2000 crore, Fresh Isaue of 30 year for Rs. 2000 crore, Fresh Isaue of 30 year for Rs. 2000 crore of 7.19% TNSGS 2032 for Rs. 1000 crore in the form of Stock to the Public by auction for an aggregate amount of Rs. 6000 crores. Securities will be isaued for a minimum nominal amount of Rs. 10,000% and multiples of Rs. 10,000% thereafter. Auction which will be Price based under multiple price format will be conducted by Reserve Bank of India at Mumbai Office (Forty) on Celebra 22, 2024.

[Fortion October 29, 2024.

The Government Stock up to 10% of the notified amount of the sale will be alloted to eligible individuals and institutions subject to a maximum limit of 1% of its notified amount for a single bid as per the Revised Scheme for Non-competitive Bidding facility in the Auctions of State Government Securities of the General Notification (Annexus III). Under the scheme, an investor can submit as insigle bid only through a bank or a Primary Dealer.

Interested persons may autem bids in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System as stated below on 2.) The competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.39 A.M. and 11.30 A.M.

b) The non-competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.39 A.M. and 11.00 A.M. and 11.0

Reserve Bank of India Gore Banking Solution (E-Kuben)System between 10.30 A.M. and 11.00 A.M.

4. The yield percent per annum expected by the bidder should be expressed up to two declaral points. An investor can submit more than one competitive bid at different rates in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) system. However, the aggregate amount of Stock core and the state of th

DIPR/ 1079 /DISPLAY/2024

#### TARA CAPITAL PARTNERS INDIA PRIVATE LIMITED

CIN: U74999MH2018PTC309518 Regd. Office: 1105, The Summit Business Park Pri Andheri Kurla Road, Andheri East, Mumbai - 400

		(₹1	In Lakhs ex	cept EPS	
		Quarter	Year Ended		
Sr No	Particulars	30/09/2024	30/09/2023	31/03/2024	
140		(Audited)	(Audited)	(Audited)	
1	Total Income from Operations	1,335.13	927,88	13,338.85	
2	Net profit for the period (before tax and exceptional items)	296.01	327.14	442.78	
3	Net profit for the period before tax (after exceptional items)	296.01	327.14	442.78	
4	Net profit for the period after tax (after exceptional items)	140.20	312.22	326.55	
5	Total comprehensive income for the period	137.31	310.14	329.14	
6	Paid-up equity share capital	200,00	200,00	200.00	
7	Reserves (excluding Revaluation Reserve)			848.51	
8	Securities Premium Account			N.A	
9	Net worth			1,048.51	
10	Paid up Debt Capital/ Outstanding Debt			3,094.00	
11	Outstanding Redeemable Preference Shares			N.A	
12	Debt Equity Ratio			2.95	
13	Earnings per equity share (of ₹ 10 each)				
	a) Basic and Diluted	7.01	15.61	16.33	
14	Capital Redemption Reserve			N.A	
15	Debenture Redemption Reserve			N.A	
16	Debt Service Coverage Ratio			1.16	
17	Interest Service Coverage Ratio			7.77	

Whereast, The undergraped being the Authorized Officer of Northern ARC Capital Lid under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest, 42002 and in examined of the powers confirmed under section 13 (12) and with Rada 3 of the Security Interest, Epithocenerity Rades, 2002, Losin Account No. 01504444696 issues a bearmand felection dates 50° Auth 2002 Acciling upon the Borrower (1) MS Prementa Global Logistics (Bessiness Isams) Add. REVI NOS. 5° Proc. 9. Hornal, Alleys, Northerload Revice, Central, Society, Royal, Proc. 100, 100 (1) Rev. 100, 100 (1) Rev. 100 (1) Rev

Netes:

IT The above financial results have been approved by the Board of Directors of the Company in their respective meeting had on October 24, 2024.

Company in their respective meeting had on October 24, 2024 have been prepared in accordance with the Companies (Archina Accounting Standards) Railes, 2015 find and Spreamber 1, 2015 find and prevail of the Companies Accounting practices and policies to the extent applicable.

DI the above is no extent of the designed forms of Financial Results for the quarter ended Soptember 30, 2024, field with the Stock Exchanges, under Regulation Sz of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The Microstand of the Financial Results is available on the Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock Stock Exchange veebels (www.besieds.com) and not the Company in Stock S

Date: October 24, 2024

#### DCB BANK LIMITED

orand Uffice: 6th Floor, Tower A, Tark, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400013. 00, Fax: +91-22-66589970 mpa@dehbank

#### POSTAL BALLOT

Members of DC8 Bank Limited ("the Bank") are hereby informed that pursuant to the resolution passed in the Board Meeting dated October 24, 2024, the Bank will be seekin approval of its Shareholders for the appointment of Mr. Nasser Munique (Dilk:D0010180) as Non-Executive (Non-Independent) Director of the Bank, by way of Postal Bailot through

approval of its Stateholders for the approximant with the way of Postal Ballet Brough from Descuble, file (In-Despotally). Describe of the Ballet, by way of Postal Ballet Brough friends, Newmehr 2264 in the sent fixed as the Call Ballet for sending Postal Ballet Brough friends, Newmehr 2264 in the sent fixed as the Call Ballet for sending Postal Ballet Brough Fig. 1997. The postal Ballet for the Stateholders, New York Ballet for Stateholders are requested to register their e-mail 10 sax are stateholds. In view of this Shareholders are requested to register their e-mail 10 sax are stateholders with their concerned Despotality Participants (PP) in respect of bridging free derivation and the Register and Transfer Agent (RTA) Viz. Link fidme hold Private Limited, in respect psycital billiong before the markety, October 3, 7,084 by sending a winter request of addresses are requested to beget their e-Mail addresses validated updated with their PPI-RTA to enable the Ballet for each respect of comments / Aman Reports and demonstractions electronically to their email address. In Matrix.

DCB BANK

Place : Mumbai Date : Thursday, October 24, 2024

For DCB Bank Limited Sd/-Rubi Chaturvedi Company Secretary Membership No: (ACS 21562)

## LACTOSE

#### **LACTOSE (INDIA) LIMITED**

CIN: L15201GJ1991PLC015186
Registered Office: Survey No 5,6 & 7A, Village Polcha (Rania), Taluka Savli,
Vadodara, Gujarn 391780.
Corporate Office: G-2, A Wing, Mavbharat Estate, Zakaria Bunder Road,
Sewri (W), Mumbai 400015, Contact: 022-24117030 Fax: 022-24117034
Fax: Bull Market Road, Market Road, Market Road, Sewri (W), Mumbai 400015, Contact: 022-24117030 Fax: 022-24117034

## NOTICE FOR THE ATTENTION OF SHAREHOLDERS OF THE COMPANY NOTICE OF THE EXTRA ORDINARY GENERAL MEETING

MOTICE OF THE EXTRA ORDINARY CENTERAL MEETING

Motion is having join that the Extra Ordinary General Meeting (EGMT) of the
Company will be hald through Video Centeracing (YCT) / Other Audio-Visual
Meetin (CAMT) on Highly, 18 November, 2004 at 120 none. 1811 norongitises
with all the applicable previsions of the Companies, Act, 2013 and the Rales made
thereunder and the Socurities and Exchange Board of India (YSEPT) (Liston)
Diligations and Disclosure Requirements) Regulations, 2015, (SERI Liston)
Regulations; and MAC Circulus of SMA, 2022 and with oriticates 60° 4-601, 2021

17 April, 2020, 05° May, 2020, 28° September, 2020, 31° December, 2020 and 13°
January, 2021 (to Harnast the business ort of the Notice In the EGM The deemed
venue for the EGM will be the registered Office of the company.

Juniory, 2021 (by transect the business set cost in the Notice to the CSM. The deemed venue for the EGM with the the registered niting of the company.

The Notice convening the EGM slong have been set only through electronic mode and 2º October, 2024 to the member's whose email address are registered with the Depository Participants ("DPS") Company? Registras & Share transfer Agent viz the Depository Participants ("DPS") Company? Registras & Share transfer Agent viz the Oppository Participants ("DPS") Company? Registras & Share transfer Agent viz the Oppository and the Agent viz the Oppository of the Company at www.lestoesindslimited.com and www.besindia.com additionally the notice is also available on the websitor of Bigshare Services Private Limited (Ranse) providing the remote a-voting facility and e-voting during the EGM) at this hopping of the remote and the Company at the Agent viz the Agent v

signaria's services 'rrivate' Limited.

The remote a -Voling shall commence on Tuesday, 12" November, 2024 at 09.00 a.m. (IST) and ends on Thursday, 14" November, 2024 at 05.00 p.m. (IST). The remote a Volting module will be disabled thereafter. Once the vote is cast by the member on a resolution, member shall not be allowed to change the same subsequently.

resolution, member shall not be allowed to change the same subsequently. Members who have cast their velor by remote a-voting prior to EBM may atten-participate in the EBM through VCDAM/Mb ut shall not entitled to cast their vote again. Members who are present at the EBM through VCDAV/M and have not casted the vote on the resolutions through remote a-voting shall be sligible to vote through voting during the EBM. The detailed procedure and instructions for e-voting durin the EBM semeinoid in the notice.

and is memorated in the notice.

And is memorated that decompany and becomes a member of the harry after dispatch of the Notice of the EGM and holding shares as on the cut-off i.e. Friday, 08° November, 2024 may obtain the login ID and password by go a request at Bloys/Mode Bighstenedine.com. However, if a person is already ered then existing user ID and password can be used for casting vote.

he detailed procedure and instructions for casting vote through remote e-voting of voting during the EGM for all members, including members whose email addresse re not registered with the (DP's/Company/RTA) are stated in the notice.

This advertisement shall also be available on Company's website a www.lactoseindialimited.com and also on Stock Exchange's website a

By Order of Board of Directors For Lactose (India) Limited

Company Secretary



Director DIN: 08135758

Registered & Corporate Office: YES BANK Limited: YES BANK House, Off Western Express Highway, Santacruz (E), Mumbai - 400055, India. Website: www.yesbankin Email: retail.stressmanagement@yesbankin | CIN: L65190MH2003PLC143249

#### INVITATION OF EXPRESSION OF INTEREST FOR PARTICIPATION IN **SALE OF STRESSED LOANS**

YES BANK Limited ("Bank") invites Expression of Interest ("EOI") for inviting bid(s) in the proposed sale of the below mentioned stressed loan exposure(s) of the Bank (on a portfolio basis) over and above the identified base or eserve price of Rs 22.80 Crores (Rupees Twenty Two Crores and Eighty Lacs) of the Bank, in terms of the extant guidelines of Reserve Bank of India under a Swiss Challenge Auction Method ("Sale Process"). The stressed loan exposure(s) are being offered for sale on a "10.0 % upfront cash basis":

Portfolio level Product mix	30th September 2024	(in Months)	
Personal Loan (Unsecured Loan)	307.02	22	
Credit Card (Unsecured Loan)	327.77	31	
Total (at Portfolio level)	634.79		

Eligible interested applicants, basis formal process, may seek access to the bid document, on the following link of the Bank's website https://www.yesbank.in/about-us/media/auction-property/sale-npa-portfolio, or the same may be obtained by sending an email to retail.stressmanagement@yesbank.in mentioning "Sale of Retail portfolio - EOI Advertisen portfollo - EOI Advertisement dated October 25, 2024" as the subject line. The eligible interested applicants shall submit their EOI along with a duly signed and adequately stamped Non-Disclosure Agreement (formats prescribed in the bid document) on or before 5:00 p.m. of November 04, 2024, post which access to the data room may be provided as per terms of the bid document. This invitation of EOI is subject to the terms of the bid document and the selection of the anchor bid will be governed by the terms of the bid document.

The sale is on "as is where is", "as is what is", "whatever there is", and "without recourse" basis to the Bank. The Bank reserves the right to modify, alter, and/or amend the terms of the Sale Process and the bid document including the prescribed timelines, and/or to cancel the Sale Process at any stage and/or accept or reject any EOI, with or without assigning any reason thereof (which decision will be final, binding and conclusive), without any liability to any person whatsoever

Place: Mumbai Date: October 25, 2024

**Head Retail Collection** 

00 00

























## "டிரேப் பிங்க்" சேலைகள் கண்காட்சி துவக்கம்

## மார்பகப் புற்றுநோய்: அப்போலோவுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ''சுந்தரி சில்க்ஸ்'' இயக்குனர் பவித்ரா மோகன்

பெரிபகப் பற்றுதோம் மீதான் விழிப்புணர்வை ஊக்குவிப்புறில் தங்களது வெளிப்புக்கும் மூதான் விழிப்புணர்வை ஊக்குவிப்பறில் தங்களது கென்சர் கென்சர் கென்சர் கென்சர் கிறிப்பாட்டை மற்றும் சுந்தரி சிலக்கல் திறுவனம் குதியை ஒருங்கிணைந்த செல்லை தி.தகரில் உள்ள சுந்தரி சிலக்ஸ் மேறாரும் விழிப்புணர்வு நிகழ்வான 'டிரோப் ரிக்கீ' என்ற முன்னெடும்பை வெற்றிகாமாக நடத்தின.

வெற்றிகரமாக நடத்தின.
ஆப்போலோ ப் பிராஹெல்த்தின்
கூட்டான்மையோடு "பிரோஹெல்த்தின்
கூட்டான்மையோடு "பிரோஹெல்த்தின்
கூட்டான்மையோடு "தாபிலிப்புக்கு
முத்தியான இத்திகுந்தன் ஒரு
பகுதியான இந்திகுந்தன் ஒரு
பகுதியான வராமல் தடுப்பது,
கண்டறிவது மற்றும் பாடுப்பு
ஏற்படுமானால் "கிகிசையின் மூலம்
அதை சர்செய்து உயிர் வாழ்வதை
மையமாகக் கொன்ட தகவல்
நிகழ்வாக இது தடைபெற்றது. இதில்
முக்கிய பமிசு - சுத்திரி சிகிக்ஸ் பலிதார
மோகனுக்கு நடிகை குஷ்பு சுத்தர்
தலைமை விருத்தினராக பங்கேற்று
"முரேப்பியிக்" என்ற சேலைகள்
கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஆப்போலோ ஹாகியப்பட்டல்லிலின்
நிற்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி,
சுத்தரி சிலக்ஸ்ன் நிற்வாக இயக்குதர்
பணிதா மன்மோகன், அப்போலோ
கேன்சர் சென்மாகன், அப்போரும்
விழாவில் கலந்து கொன்காடனர்.
சுத்தரி சிலக்ஸின் புடவைகள்
மார்பக புற்றுநேரம் நிற்பன் வடிலில்
மற்புகைகள் அத்தரிம்ற்பர் மடிப்பாகும்
விழாவில் கலந்து கொன்காடனர்.
சுத்தரி சிலக்ஸின் புடவைகள்
மார்பக புற்றுநேரம் நிற்பன் வடிலில்
கலைதயத்தோடும், படைப்பாக்க
நிறகோடும் பயன்படுத்தப்பட்டது
இங்கிகற்கின் இறப்பம்பட்சுமா

டும், படைப்பாக்க பயன்படுத்தப்பட்டது நாய்ன நிறப்பம்சமாகும். மார்பக புற்றநோய்க்கு எதிரான போராட்டத்தில் தம்பிக்கை மற்றும் விழிப்புண்டின் அடையான உலகளவில் ட்டத்தில் நம்பக்கை \_\_\_\_\_ புணர்வின் அடையாளமாக ரவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த



வென்று உயிர் பிழைத்தவர்கள் மற்றும் சமூகத்தினர் மத்தியில் வலிமை மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறனை வெளிப்படுத்தும் நேர்க்கியாக வ டி வ டை க் கப் பட்டிருந்தது சிறப்பான சிந்தனையில் உருவான வ டி வ டை ம க் க ப் ப ட் டி ரூந் த து . சிறப்பான சிந்தனையில் உருவான இந்த கண்காட்சி அப்போலோ கேன்சி கென்ட்கார் கொட்கி அம்போலோ கேன்சி கென்ட்கார் கிக்கரி கொட்டியது. மார்மக புற்றதோம் குறித்த விழ்ப்புகளிவு என்ற சக்திவாய்ந்த செய்தியை கலாச்சார சேலைகளுடன் ஒருங்கிணைத்தது மிக்சிறப்பாக இருந்தாம் மீது பொது மக்களின் ஆரோக்கிய விழிப்புகளைற்கை மக்களின் ஆரோக்கிய விழிப்புகளைற்கை மக்களின் ஆரோக்கிய விழிப்புகளுகை விழிப்புகளுக்கும் மக்களின் ஆரோக்கிய விழிப்புகளுக்கும் மக்களின் ஆரோக்கிய விழிப்புகளுக்கை

மைசுர்றப்பாக இருந்தது. மார்பக பூற்றுநோய் மீது பொது மக்களின் ஆரோக்கிய விழிப்புணர்வை அடுகரிப்பது என்ற குறிக்கோள் மீது கொண்டிருக்கும் வலுவான அர்ப்பணிப்பை "டிரேப் பிங்க்" மறு அர்ப்பணிப்பை "டிரேப் பிங்க" மறு உறுதி செழ்தது, இச்சத்திப்பானது, மார்பக ஆரோக்கியம் பற்றி வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் மற்றும் மார்பக சுப்படிரெத்தனைக்கான அத்தியாவரிய உத்திகளை கற்றுக் கொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு அரித்தமுள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது.

25–50 வயதிற்கு இடைப்பட்ட வைச் சேர்ந்த பெண்களுக்கு பிரிவைச் ஆரோக்கியத்தை தன்முனைப்புள்ள அவர்களது நிர்வகிப்பதற்கு நடவடிக்கைக நிர்வகிப்பதற்கு தனமுனைபடியான நடவுக்கைகளை எடுக்க அடுகாறமளிக்கும் வகையில் மாரிபக கயபநிரோதனையில் உபபூதிலைகளை விறிவாக விளக்குகிற புத்தகமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் ன் ஆர்ட்கேன் என்ற பட தித்தரியுர் புத்தகத்தை இந்நிலழ்வின் ஒவ்வொரு பக்குதற்கு மரியக்கும் பான்கும் பெற்றனர். மாரிபக புற்றுநோம் இந்தியப் பென்களிடையே மிகவும் பொருவாக காணப்படும் பற்றுநோக்களுள்கள்

காணப்படும் புற்றுநோய்களுள் காணப்படும் புற்றுசநாயகளுள ஒன்றாகும். இது ஒவ்வொரு 100,000 பெண்களில் 25.8 நபர்களை பாதிக்கிறது. மேலும் பெண்களில் 12.7 ( துறப்புகளை

பெண்களில் 12.7 இறப்புகளை ஏற்படுத்துகிறது. அப்போலேள் கேன்சர் சென்டஸ்ன் மார்பக ஆன்கோசொல்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுனர் டாக்டர் மஞ்சுளா ராவ் மார்பக பற்றதோய் வராமல் தடுப்புதில், தோய் குறித்த விழிப்புணர்வே முதன்மை நடவடிக்கையாகும். தாமதமின்றி மார்பக ஆரோக்கியம் குறித்த குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய ஊக்குவிப்பதற்கு நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக்காக இந்நிகழ்வு இருக்கிறது "என்றார்.



## சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி: ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு தலைவர் சுனில் பாலிவால் வாழ்த்து

சென்னை, அக். 25– துறைமுக தின விழா சென்னை ஆணையத்தில் நடத்தப்பட்டது. ல் பாலிவால், பிரமாண்டமாக சுனில் விழாவுக்கு (கலைவர், சென்னை துறைமுக ர் காமராஜர் தலைமை விஸ்வநாதன் சென்னை ஆகளையப், தலைவள் தூற்புக்கு போர்ட் லிமிடெட்) தலைவர் குற்புக்கு எஸ் விஸ்வநாதன் (துணைத் தலைவர், செல்னை துறைமுகம்) ஐரீன் சித்தியா (திர்வாக இயக்குவர், காமராஜர் துறைமுகம்) முரவீகிருஷ்ணன் விஜிவென்ஸ் அதிகாரி செல்னை விஜிவென்ஸ் அதிகாரி செல்னை கணையம் உணையம்) உர்வீட்ட தலைவர் லிமிடெட்)

இயக்குனர், காமராஜர் துறைமுகம்) முரஎகிருஷ்ணன் (தலைமை விஜிலென்ஸ் அடுகளி சென்னை துறைமுக ஆலையம்) உள்ளீட்ட பலரும் பங்கேற்றார்கள், சென்னை துறைமுக அறையை அறைய வரியை செய்யாளர் முறி இந்திரகில் ஹஸ்ரா வரிமேற்புரை ஆற்றனர். துறைமுகத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் புகழ்பெற்ற வரலாற்றை அவர் நினைவு கர்ந்தார். சத்யாவின் தொருக்கி இசைக் குழுவின் இசை நேழ்வின் இசை நேய்றின் மான வில்வநாதன், துனைத் தலைவர்) தனது உரையில், பங்குதாரர்கள், அடுகாரிகள் மற்றும் பண்டுவரார்கள், அடுகாரிகள் மற்றும் பண்று தெரிவித்தார்.

நன்று தெருவந்தார். கடந்த ஆண்டில் அவர்களின் மதிப்புமிக்க சேவைக்காக மதிப்புமிக்க சேவைக்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி தெறிவித்தார். ஜே.பி. ஐரீன் சிந்தியா தனது தே.பி. ஐரீன் சிந்தியா தனது உரையில், சென்னை நகரத்தின் வளர்ச்சி, சென்னை துறைமுகத்தின் வரலாறு குறித்து பேசினார். இரு

நிறு வனங்களுக்கிடையேயான ஒற்றுமைக்காக பங்குதாரர்கள் மற்றும் சென்னை துறைமுக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நன்றி தெரிவித்தார். ஆன் உரையில், முர் சுளில் பாலிவால் தன் உரையில், அதிகாரிகள், அறைமுகப் பயனர்கள் மற்றும் பங்குதாரர்களை வாழ்த்தி, நறைமுகதின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து இரும் திதிவித்த தோடு, சென்னை துறைமுகதின் அதிகாரிகள் மற்றும் ஊடுயர்களின் தொடர்ச்சியான முயறிக்களைப் பாராட்டிகளர். சென்னை துறைமுகத்தின் தூறைமுகத்தை எறிர்காலத்தில் அறைமுகத்தை குறைமுகத்தை குறைமுகத்தை குறைமுகத்தை குறைமுகத்தை கிறிக்காலத்தில் மேக்கிக்கே

எதிர்காலத்தில் மிகசிறந்த மாற்ற வேண்டும். துறைமுகமாக

துறைமுக செயல்பாடுகளில் எதிர்பார்ப்பை மீறி செயல்பட்டதற்காச சென்னை துறைமுக ஆணையம் தெற்பார்கள் துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் ஆகிய இரண்டையும் பாராட்டினார். சிறப்பாகச் செயல்பட்ட வணிகக்

கூட்டாளர்களுக்கு விருது வழங்கி அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்காக

அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்காக வாழ்த்தினை, வாழ்த்தினை, வாழ்த்தினை, விரைய்கள் செயல் பிரச்சாந்தில் மிரிக பெற்ற ஊழியர்களுக்கும், துறைமுக நிரிவாக மேல்றிலைப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நினைவுப் பரிக மற்றும் சான்றிதழ்கள் வமல்கபில் நினைவுப் பரிக மற்றும் சான்றிதழ்கள் வமல்கபில்



பூத் கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மானவர் கம்பர் கழகம், அன்புள்ள அப்பா 100 என்கேம் மற்றும் மீனம்பாக்கம் அகர்சந்து மன்பால் ஜெமின் கல்லூரி இணைந்து "கல்வி வாலில் தோறும் கள்ளித்தபிழ்" நிகழ்ச்சியை அகர்சந்து மன்மால் ஜெமின் கல்லூரியில் நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு மும்பா தலைமை நாங்கினார். ஏ. கேருண்டராமன் வரவேற்புரையாற்றினார். பூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அசிரியப் பணிச் செம்மல் விருக்கு பெற்றுச் சிறப்புச் சொதிப்பாடுகை முனைவர் விமலா, அண்ணாதுரை இருவரும் அற்றினர். முடிவில் ரேசா மணி நன்றி கூறினார்.



## எஸ்.ஆர்.எம். ஓட்டல் மேலாண்மை நிறுவனத்தில் ''சர்வதேச சமையல்காரர் தினம்''

சென்னை, அக். 25-காட்டாங்குளத்தூர் எம். பல்கலைக்கழகத்தின் உள்ள எஸ்.ஆர்.எம். ஓ மேலாண்மை நிறுவன டை கழ் மேலான்மை நிறுவனத்தில் ''சர்வதேச சமையல்காரர் தினம்'' கொண்டாடப்பட்டது. சும்ப?~

கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல்காரர்களை ஒன்று சுவப்தேச அளவில் புகழிப்புற்ற சைமயல்காரர்களை ஒன்று தேர்ப்பதற்காகவும், இதற்கு கழுவிப்ப தற்காகவும் இந்நிக்குப்பு மேற்கொள்ளப் பட்டது. மேலும், சமையல் பாரம்பரியங்களை வடிவமைப்பதும், ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவிப்பதும், கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் இந்த திகழ்வின் தோக்கமாகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20த் தேதி சர்வதேச சமையல்காரர் இனம் கொண்டாடப்படுகிறது. ரண்டாடப்படுகிறது.

நலைமை ராக, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா போன்ற சர்வதேச நி. இந்நிகழ்வின்

> பாடுகள் மூலம் மொந்த வருவாய் (திகரம்) கலத்திற்கான நிகர லாபம் /(தஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாநாரண அபிட்டங்கள் முன்)

வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் /(தஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அவிட்டங்கள் மே்)

வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் /(தஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அபிட்டங்கள் பின்)

ஒரு பக்கு சம்பரத்தியம் (ஒவ்வொன்றும் முகமதிப்பு கு.1 (தொடர் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்)

காலத்திற்கான மொத்த பரிபூரண வருமானம் /(தஷ்டம்) (காலத்திற்கான லாபம் (வரிக்கு பின்) மற்றும் இதர பரிபூரண வகுமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கிபது)

ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கமாக) கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட பேலன்ஷீட்டில் கொடுக்கப்பட்டுள்ளத

பயிற்சியிலும் மேம்பட்ட, உலகப் புகழ்பெற்ற செஃப் பாம் வான் ஹோங் கலந்து கொண்டார்.

மனானடார். பல கல்லூர்களின் மானவர்கள் இத்திகழ்வில் பங்கேற்ற பயன்பெற்றனர். திகழ்வின் முடிவில் பழு வகைகள், பருப்பு மற்றும் பல பொருட்களை கலந்து இற்ஸ்துமல் தயாரிப்புகளுக்கான பழகையைன உங்கான "ஃப்குட் மிகிசிக் செர்மனி" தடைபெற்றது. இந்த நிகழ்வில், டாக்டர் எஸ். பொன்றுளையி, படுவளார், எஸ்.குர். எம். பொன்றுளையி, படுவளார், எஸ்.குர். எம். மற்றும் டாக்டர். டி. ஆண்டனி அளேக் குமார், இயக்குனர், எல். ஆர். எம்.. ஓட்டல் மேலான்னமை மற்றும் செக்ப் பாம் வான் தேமாக் இதியோறை தெக் இந்திய சமையல்காறுக்கின் சங்கதிறின் பிற்பல மான சமையல்காறுக்கின் சங்கதிறின் பிற்பல மான சமையல்காறுக்கின் சங்கதிறின் பிற்பல மான சமையல்காறுக்கின் சங்கதிறின் பிற்பல மான சமையல்காறுக்கின் காறுமிக்கனர். மான சமையல்காரர்கள் கவரவித்தனர்

முடித்த காலான்டு

(2.25) (148.92) 160.76 (255.7)

(13.96) (160.26)

(116.92)

(116.92) 314.00 48.45

143.18

(278.4



## அம்மாள் மகளிர் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழ்காட்டுதல் நிகழ்ச்சி
விழுப்புரம். அக்.24
விழுப்புரம் தெய்வானை அய்மான் மகளீர்
கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவானது, வராண்டா
ரோலுடன் இணைந்து "அரசு போட்டித் தேர்களை
கையாள்வது எப்படி?" என்ற தலைப்பில் தொழில்
வழ்காட்டுதல் நிகழ்ச்சியை நட்திந்யது.
நிகழ்ச்சியில் பிறவீன்குமார், ஆனந்த் ஆகியோர்
சிறப்பு அழைப்பானராக கலந்துகொண்டு பியனர்.
ஆப்போது அவர்கள் பேகையில், வங்கித்துரை
தேர்வுகளை எறிநிகொள்ளது எப்படி? அவழிகள்
முகியத்துமர், மானவிகள் தம்கள் குறிக்கோள்களை
அடைந்து தேர்வில் வெற்றி பெற்ற தேலையான
தறவ்களை வளரித்துகொள்வதற்கான வழிமுறைகள்,
பயதுகிட்டத்தை புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள்,
பயதுள்ள ஆய்வு நட்பங்கள் மற்றும் தேர்வு முறையின்
முகியத்துமர் ஆகியவர்கள் இன்றம் தேர்வு முறையின்
முகியத்துமர் ஆகியவர்கள் காற்றம் தேர்வும் கூறிவருகள்,
பயதுள்ள ஆய்வு நட்பங்கள் மற்றம் தேர்வு முறையின்
முகியத்துமைப் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார்.
முன்வதாக தெய்கமானை அம்மான் கல்லூரியின்
வேலைவளியப்பு அதிகளி சாய்குமார் அனைவரையும்
வருகும்நினைய்பாளர் பர்ஜானா நன்றி கூறினோர்.

# விழுப்புரம் தெய்வானை

# செஞ்சியில் 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பாறு ஒளியங்கள் கண்டுப்பும். அக். 25-செஞ்சி அருகே அமைந்துள்ளது கப்பை திரமம். சரவணகுமார் என்பவர் அளித்த் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கே. செங்தட்டுவன், செஞ்சி நுகல் பூவழகன் ஆகியோர் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆப்வாளர் கே. செங்குட்டுவன் சுறியதாவது-கப்பை திராமத்திலுள்ள மலைப் பகுதியில் ஆப்வு செய்தமோது இதில் அமைந்துள்ள குகைத்தனத்தில் பழங்கால ஒவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டு கள்ளிட்டமை இதில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சிவப்பட்ட திவியங்கள் நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆங்காங்கே மங்கலாகத் தெரிகின்றன. ஒரு நிறத்தில் நிறத்தில் ஆவ்ளியக்க மியிக்கில் இதுள்ளது... மனிதன் தனது 2 கைகளையும் தூக்கி த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓவி

ஸ்பெயின் நாடுகளில் இத்தகைய ஒவியம் விழுப்புரம் அருகே பாறை ஓவியக்கூட் து. அக்க நாடுகளில் இந்தகைய ஓவியம் தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே ஆலம்பாடி, பாறை ஓவியங்களில் இடம்பெற்றள்ளது. அதந்கடுத்த நிலையில் இங்குக் கண்டறியப்பட்டுள்ளது. கப்பை திரமத்தில் உள்ள பாறை ஓவியங்கள் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றார்.

#### YUNIK MANAGING ADVISORS LIMITED

[Formerly known as Essar Securities Limited]
Registered Office: 56, New No.77, C. P. Ramaswamy Road, Abhiramapuram, Chennai
CIN: L65990TN2005PLC071791 • Emell Id: yunikmanaging123@gmail.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 3 30.09.2024 30.05.2024 30.09.2023 30.09.2024 30.09.2023 Other Income
Next Froil / (Loss) for the year (before Tax, Exceptional items)
Next Froil / (Loss) for the year (before Tax, Exceptional items)
Next Froil / (Loss) for the year before tax (after Exceptional items)
Next Froil / (Loss) for the year after tax (after Exceptional items)
Next Froil / (Loss) for the year after tax (after Exceptional items)
Next Froil / (Loss)
Next Froil / (L 7.59 (6.99) (19.15) (8.99) (19.15) (8.99) (19.15) (8.99) (19.15) Total Comprehensive Income year arear sax (sinter Exceptional Rents)

Total Comprehensive Income for the period (compresing profit/(loss)

for the year and other comprehensive Income)

Paid up Equity Share Capital (Face Value: ₹ 10 per share)

Other Equity (excluding revaluation reserves) 1.428.78 1.428.78 1.428.78 1.428.78 1.428.78 1,428.78

in the above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 24-10-202 (i) The above is an extract of the detailed format of unaudited Quarterly Financial Results filled with the Stock Exchanges under Regulation SERI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The half format of the Quarterly Financial Results are available websites of the Stock Exchange, Sweeting command the company's website, www.essat.com.

#### Veranda

Date: October 24, 2024 Place : Mumbai

## வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

(CIN: L74999TN2018PLC125880)

ஜி.ஆர் வளாகம், முதல் தளம், எண்.807-808, அண்ணாசாக தமிழ்நாடு, 800035 Ph: 044-4690 1007 | www.verandalearning.com

#### அசாதாரண பொதுக் கூட்டத்தின் அறிவிப்புக்கான திருத்தம்

போன்டா செல்லி செல்லுடின்ன் லிலிட்ட ("சொன்ட") தவல் 17, 2024 வியத்திறவை அன்று தன்பலக் 12,00 வளிக்கு (இத்திய தேரப்படி) எனேனாளி காட்சி (VO)/பிற ஆடியோ காட்சி முறைமில் (ONNI) நடைபற உள்ள நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கான அரசநான பொறுக் கூட்டத்தை (EGMT) கட்டுவந்தின் உறுப்பினர்களுக்கான அரசநான பொறுக் கூட்டத்தை (EGMT) கட்டுவந்தாக அக்டோபர் 15, 2024 தேதியீட்ட அறிவியவர் (EGMT) அடியில் புறிவர்களுக்கு வரசு தேரியீட்ட அறிவியத்தின் பட்டுவருக்கும் அரசு இத் அரசுக்கும் இரசு அரசுக்கும் டன்ற கேரியியும் இதிகளுக்கு இணங்க, அசாதரான போறுக் கூட்ட அறிவிப்பு நிறுவதைதின் பக்குதார்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வீத்கருக்கு இளங்க, அரசதான பொதுக் கூட்ட அறிவீப்பு திறுவளத்தின் பக்குதாரக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. அசநதான பெருக் கூட்ட அடுவீப்புக்கான இத்த திகுதல் திகு லட்கபிதராயணன் செஷாத்ரி (DN: 01753093), திருகத் சேவுக் ரகுந்தன் (DN: 01254043) மற்றும் திகு P.B. கீளிவாகள் (DN: 033662125) ஆகியேணர் திறுவனத்தின் சயாதின் இங்குளர்களாக மறு திமலைம் செய்வதற்கான காலத்தை நவல்ப் 07, 2024 முதல் தலம்பர் 08, 2023 வணர் என்பதற்குப் பதிலாக "ஆகிட்டார் 29, 2024 முதல் அக்டோர் 28, 2023 வரை" என்று திகுத்துவதற்காக வெளியிடப்படுக்குறு இது அசாதரான பொதுக் கூட்ட அறிவிப்பின் அவிட்டம் என்ற 2, 3 மற்றும் 4ல் கவனக்குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் வினக்க அறிக்கையின் அவிட்டம் என்ற 2, 3 மற்றும் 4 கூறப்பட்ட அரதாரண பெருக் கூட்ட அழிவிப்பின் ஒரு பகுதியாகும்.

அபிட்டம் எண். 2 3 வற்றும் 4 கூறப்பட்ட அரசுநானை பெருக் கூட்ட அரினிப்பின் ஒரு பகுறியாகும். அரசநானை பொதுக் கூட்ட அரினிப்புக்கான நித்த திருத்தம் அசாதாரண பொதுக் கூட்ட அரினிப்பின் ஒருங்கினைந்த பகுதியாக இதுக்கும், இது ஏற்களவே நிறுவனத்தின் பங்குநார்களுக்கு வினிபோகிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் தேறிவிலிருந்து, அசாதாரண பொதுக் கூட்ட அறினிப்புடன் எப்போதும் நிதத் திருத்தம் இணைத்து படிக்கப்பட்டுகிறது. இந்த திருத்தம் பையாள்கியம் எக்கப்பிரு பூதுங்கில நெறும் என்ன ஒரு (தநிற்) ஆகியவருற்றுவே வெளியிடம்படுகிறது. மேலும் இது பங்குச் சத்தைகளான பிளம்இ மற்றும் என்னல்இ மற்றும் நிறுவனத்தின் இணையதாகத்திலும் (https://www. verandalearning.com/web/index.pho/general-meeting) உள்ளது. அசாதாரண பெறுக் கூட்ட அரசிவிப்புக்கான இத்த நிருத்தம் நிறுவனத்தின் அனைத்து படிக்குராச்சுநிகும் நிருக்கும்பட்டமை அல்லது திருத்தி அமைக்கப்பட்டவை தவிர, மற்றவை மாறாமல் இருக்கும்

ள செயலாளர் மற்றும் ஒப்புதல் அ உறுப்பினர் எண்: ACS-11114

இடம்: சென்னை தேதி: அக்டோபர் 24, 2024

இடம்: இந்தூர் தேதி: 24.10.202

சாயாஜி ஹோட்டல்ஸ் (இந்தூர்) லிமிடெட்

18:.04-2037 (17) . டாவட் வதுவாக்கை வாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் இதிச குமல்ல வடத்தில்

பதிவு அலுவலகம்: எப்ப சி.3, சிவவேல் அபார்ட்டுமன்டர். 2 அழகப்பா நகர், ஜகீர் பல்லாக தாவ்பாம், சினர்களை, தமிழ்தாடு–600 117 (தமிழ்தாடு) Tel.: 044-29871174, Email: cs@shilindore.com, Website: www.shili